

---

shrIrAma mantrAche shloka

ஸ்ரீராம மந்த்ராசே ஸ்லோக ஸார்த்<sup>2</sup>

Document Information



---

Text title : raama mantra Maraathii shloka with meanings

File name : raamamantra-meanings.itx

Category : raama, samartha-rAmadAsa, mantra

Location : doc\_z\_otherlang\_maraathii

Author : Swami Samartha Raamadaasa

Transliterated by : Sunder Hattangadi

Translated by : Sunder Hattangadi

Latest update : Dec. 23, 1997

---

This text is prepared by volunteers and is to be used for personal study and research. The file is not to be copied or reposted without permission, for promotion of any website or individuals or for commercial purpose.

**Please help to maintain respect for volunteer spirit.**

---

Please note that proofreading is done using Devanagari version and other language/scripts are generated using **sanscript**.

---

August 30, 2023

*sanskritdocuments.org*



ஸ்ரீராம மந்த்ராசே ஸ்லோக ஸார்த்<sup>2</sup>



ஸமர்த்<sup>2</sup> ராமதா<sup>3</sup>ஸஸ்வாமீக்ரு<sup>2</sup>த

॥ ஜய ஜய ரகு<sup>4</sup>வீர ஸமர்த்<sup>2</sup> ॥

நகோ ஸாஸ்த்ர அப<sup>4</sup>யாஸ வித்பத்தி மோட<sup>2</sup> ।

ஜடே<sup>3</sup> க<sup>3</sup>ர்வ தாடா<sup>2</sup> அபீ<sup>4</sup>மாந போடம் ॥

கஸா கோணதா நேணவே ஆஜபா ரே ।

ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே ॥ 1 ॥

Fie on this great learning and study of scriptures,  
Pride, impudence, and self-conceit are its offspring;  
Ignorant of ' how ' and ' who ' chants the prayer ceaselessly,  
Why not at least recite this simple chant of ' Hare Rama '. .. 1..

நகோ கண்ட<sup>2</sup> ஸோஷலம் ப<sup>3</sup>ஹூ<sup>3</sup>ம் வேத<sup>3</sup>பாட<sup>2</sup>ம் ।

நகோ தூம் படு<sup>3</sup>ம் ஸாத<sup>4</sup>நாசே கபாடம் ॥

க<sup>4</sup>டே<sup>3</sup> கர்ம கோ<sup>2</sup>டேம் ப<sup>3</sup>ஹூ<sup>3</sup> தோ த<sup>3</sup>கா<sup>3</sup> ரே ।

ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே ॥ 2 ॥

Fie on this drying up of the throat to recite the Vedas,  
Beware of getting locked up in penance;  
Know the great danger that follows improper actions,  
Why not at least recite this simple chant of ' Hare Rama '. .. 2..

துலா ஹீ தநூ மாநவீ ப்ராப்த ஜா<sup>2</sup>லீ ।

ப<sup>3</sup>ஹூ<sup>3</sup>ஜநம்புண்யேம் ப<sup>2</sup>ளாலாகி<sup>3</sup>ம் ஆலீ ॥

திலா தூம் கஸா கோ<sup>3</sup>ம்விஸி விஷயீம் ரே ।

ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே ॥ 3 ॥

This human form you have acquired,  
The fruition of many lives of meritorious acts;  
Why do you involve it in the pursuit of sensory pleasures?  
Why not at least recite this simple chant of ' Hare Rama '.. 3..

ஜீ ஹீ தநா ரக்ஷிஸீ புஷ்ட காம்ஹீம் |  
தீ போ<sup>4</sup>க<sup>3</sup> தோ ரோக<sup>3</sup> ஹோஈல தே<sup>3</sup>ஹீம் ||  
விபத்தீபுடே<sup>4</sup>ம் தே ந யே போ<sup>3</sup>லதாம் ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 4 ||

Even if you protect and nourish this body,  
Know for sure it will fall to disease through enjoyment of pleasures,  
And to unspeakable calamities.  
Why not at least recite this simple chant of ' Hare Rama '.. 4..

கு<sup>2</sup>ளே ஹஸ்தபாதா<sup>3</sup>தி<sup>3</sup> ஹே ப<sup>4</sup>க<sup>3</sup>ந ஹோதீ |  
தி<sup>3</sup>உ<sup>2</sup> மந்த<sup>3</sup> ஹோஊநியாம் கர்ண ஜாதீ ||  
தநா கம்ப ஸர்வாங்கி<sup>3</sup>ம் ஹோதீ களா ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 5 ||

The madly active limbs will shatter,  
All senses,like hearing will fade and fail;  
Tremors will afflict the whole body;  
Why not at least recite this simple chant of ' Hare Rama '.. 5..

கபே<sup>2</sup>ம் கண்ட<sup>2</sup> ஹா ரூத்<sup>3</sup>த<sup>4</sup> ஹோஈல ஜேவ்ஹாம் |  
அகஸ்மாத தோ ப்ராண ஜாஈல தேம்வ்ஹாம் ||  
துலா கோண தேதே<sup>2</sup>ம் ஸகே<sup>2</sup> ஸோயரே ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 6 ||

When your throat will get blocked by secretions,  
Unexpectedly will the life end;  
What friends and kinsmen will you have then?

Why not at least recite this simple chant of ' Hare Rama '.. 6..

துஜே<sup>2</sup>ம் பா<sup>3</sup>ள தாருண்ய கே<sup>3</sup>லேம் நிகோ<sup>4</sup>நீ |  
களேநா கஸே லோக ஜாதீ மரோநீ ||

கரீஸீ முலாசீ ஸ்வஹஸ்தேம் க்ரியா ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 7 ||

Your childhood and youth have now slipped by,  
We know not how death whisks us away;  
You may have to perform the obsequies of your own child;  
Why not at least recite this simple chant of ' Hare Rama '.. 7..

து<sup>3</sup>ராஸா நகோ ரே பரஸ்தீ<sup>4</sup>நாசீ |  
நகோ தூம் கரும் நீச ஸேவா ஜநாசீ ||  
பரா<sup>4</sup>ந கைஸா மலா தீ<sup>3</sup>ஸஸீ ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 8 ||

Give up up the evil lust for others' wives and wealth,  
Serve not others in servility,  
A slave you will be in others' eyes,  
Why do you not chant this simple prayer " Hare Rama " .. 8..

மதே<sup>3</sup>ம் டோ<sup>3</sup>லஸீ போ<sup>3</sup>லஸீ ஸாது<sup>4</sup>வ்ரு<sup>3</sup>ந்தா<sup>3</sup> |  
கஸேம் ஹீத தூம் நேணஸீ பு<sup>3</sup>த்தி<sup>4</sup>மந்தா<sup>3</sup> ||  
ரிகாமாசி தூம் கு<sup>3</sup>ந்தஸீ வாஉகா<sup>3</sup> ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 9 ||

Haughtily you behave and speak to holy persons,  
Dim-witted, you know not your well-being,  
Idle and wasteful will be your pursuits,  
Why do you not chant this simple prayer " Hare Rama " .. 9..

ப<sup>3</sup>ஹூ வ்யாபஸந்தாப தோ மூளபாபா |

க<sup>3</sup>தாயுஷ்ய த்<sup>3</sup>ரவ்யேம் ந யே கோடி பா<sup>3</sup>பா ||

களேநா துலா கோணதா தோ நபா<sup>2</sup> ரே |

ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 10 ||

Vice it is to engage in aimless furious activities,

Wasted life cannot be bought by any wealth,

You know not wherein your profit lies,

Why do you not chant this simple prayer " Hare Rama " .. 10..

துஜே<sup>2</sup> ஆப்த த்<sup>3</sup>ரவ்யார்தி<sup>2</sup> நுஸ்தேசி ஹோதீ |

தநா ஹே சிதேமாஜி சீம் போ<sup>3</sup>ளவீதீ ||

அஸேம் ஜாணூநீ ஹீத காம்ஹீம் கரா ரே |

ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 11 ||

Your kinsmen are merely after (your) wealth,

Unceremoniously will they send your body on the funeral pyre,

Knowing all this, strive for your (spiritual) welfare.

Why do you not chant this simple prayer " Hare Rama " .. 11..

குடும்பீ<sup>3</sup>ம் ஸ்த்ரியா புத்ர தே தா<sup>3</sup>ஸதா<sup>3</sup>ஸீ |

ப<sup>3</sup>ஹூ லோஷிஸீ ஸோஸூநீ து:<sup>3</sup>க<sup>2</sup>ராஸீ ||

த்யஜீம் பா<sup>4</sup>ர காபா<sup>3</sup>ட<sup>3</sup> ஓஜே<sup>2</sup>ம் கிதீ ரே |

ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 12 ||

Family you have with wife, children, and servants,

Suffering endless misery, you support them,

Will you not like to lighten this arduous burden,

Why do you not chant this simple prayer " Hare Rama " .. 12..

ப<sup>3</sup>ஹூ இச்சி<sup>2</sup>ஸீ கீர்தி ஸந்மாந காம்ஹீம் |

ஸுகா<sup>2</sup>சா துலா அந்தரீம் லேஸ நாஹீம் ||

பு<sup>2</sup>காசேம் முகீ<sup>2</sup>ம் நாம தேம் கா ந யே ரே |

ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 13 ||

Much fame and honor do you desire,  
Happiness , though, dwells not in your heart,  
For free can you chant (God's) name, and yet you do not,  
Why do you not chant this simple prayer " Hare Rama " .. 13..

ரவீஸூத தே தூ<sup>3</sup>த விக்ராள யேதீ |  
துஜ்<sup>2</sup>யா விங்கீ<sup>3</sup>தே<sup>3</sup>ஹாஸி ஓ<sup>4</sup>நி நேதீ |  
துலா க<sup>2</sup>ண்டி<sup>3</sup>தீ முண்டி<sup>3</sup>தி த<sup>3</sup>ண்டி<sup>3</sup>தீ ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 14 ||

Death's messengers, ferocious, will arrive,  
And drag your subtle body,  
Only to break, revile, and punish it !  
Why do you not chant this simple prayer " Hare Rama " .. 14..

நகோ வீஷயீம் பா<sup>2</sup>ரஸா மஸ்த ஹோஊம் |  
நகோ மாநத<sup>3</sup>ம்பா<sup>4</sup>மதே<sup>4</sup>ம் சித்த கோ<sup>3</sup>வும் ||  
நகோ ப<sup>4</sup>ஸ்ம லாவும் ஜடாபா<sup>4</sup>ர கா ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 15 ||

Let no pleasures intoxicate you,  
Let not your mind cling to hypocritical honors,  
Show off never the burden of matted hair, and ash-smeared body,  
Only chant this simple prayer, Hare Rama .. 15..

நகோ பா<sup>2</sup>ர மந்த்ராக்<sup>3</sup>நிச்யா மந்த்ரதீ<sup>3</sup>க்ஷா |  
நகோ ஜாரணாமாரணதீ<sup>3</sup> அபேக்ஷா ||  
களாயுக்த சாதூர்யதா வீகளா ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 16 ||

Long not for initiation, by the side of the sacred fire,  
Long not for the powers of deathly and evil incantations,

Deceitful cleverness is no better than vomit,  
Only chant this simple prayer, Hare Rama .. 16

நகோ யோக<sup>3</sup> அஷ்டாங்க<sup>3</sup> தோ ரோத<sup>4</sup> ப்ராண<sup>1</sup> |  
நகோ க்ரு<sup>3</sup>ச்<sup>3</sup>ரசாந்த்<sup>3</sup>ராயணீம் ஹட்ட ஜாண<sup>1</sup> ||  
அபப்<sup>4</sup>ரம்ஸ ஹா மார்க<sup>3</sup> கீம் வோக<sup>2</sup>டா ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 17 ||

Bother not with the eight steps of yoga, or the control of breath,  
Stick not stubbornly to rituals of fasting,  
Corrupted practices will only lead you on the wrong path,  
Only chant this simple prayer, Hare Rama .. 17

கதா<sup>3</sup>பீ க<sup>4</sup>டே<sup>3</sup>நா வ்ரதேம் யஜ்ஞதா<sup>3</sup>நேம் |  
நஸே த்<sup>3</sup>ரவ்யகா<sup>3</sup>ண்ட<sup>2</sup>ம் கராவேம் ஜயாநேம் |  
க<sup>4</sup>டே<sup>3</sup> நா க<sup>4</sup>டே<sup>3</sup> யத்<sup>3</sup>யபீ காம் பு<sup>2</sup>கா ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 18 ||

What will vows, sacrifices, and charity accomplish ?  
Or by the hoarding of wealth ?  
Nothing prevents what is bound to happen, for free can you pray,  
Only chant this simple prayer, Hare Rama .. 18

நஸே ஸத்ய காம்ஹீம் தி<sup>3</sup>ஸே தோ<sup>3</sup>ம் தி<sup>3</sup>ஸாஞ்சேம் |  
துலா லூடிதீ சோரடே லோக ஸாசே ||  
ஸ்த்ரீயா புத்ர காமா ந யேதீ துலா ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 19 ||

Fleeting appearances reveal not truth,  
Even honest-appearing folks may rob you,  
Neither wife nor son may help you in time of need,  
Only chant this simple prayer, Hare Rama .. 19

நகோ தூம் கதா<sup>3</sup>பீ கரும் தீர்த<sup>2</sup>யாத்ரா |  
தநூத<sup>3</sup>ண்ட<sup>3</sup>ணீம் க்ஷணதா ஸர்வ கா<sup>3</sup>த்ராம் ||

கா<sup>1</sup> க்<sup>3</sup>ரஸ்த ஆயுஷ்ய தூம் கோணஸாரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 20 ||

Never mind going on pilgrimages,  
Punishing the body thus, all your limbs will feel weak,  
Afflictions only will you add to your life,  
Only chant this simple prayer, Hare Rama .. 20

துலா யேம பாஸீம் கா<sup>1</sup> ப்<sup>3</sup>த்<sup>3</sup>த்<sup>4</sup> ஜேவ்ஹாம் |  
ஸகா<sup>2</sup> கோணதா ஸோட<sup>3</sup>வீ ஸாங்க<sup>3</sup> தேவ்ஹாம் ||

யமாலா கதா<sup>3</sup>பீ த<sup>3</sup>யா தே ந யே ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 21 ||

When Death will bind you in his grip,  
Tell me what friend will release you,  
Death shows never any compassion, mindful be  
Only chant this simple prayer, Hare Rama .. 21..

தபஸ்வீ மநஸ்வீ ப<sup>4</sup>லே பார கே<sup>3</sup>லே |  
து<sup>3</sup>ஜீ ஸ்ரு<sup>3</sup>ஷ்டி கர்தே அஸே தோ<sup>2</sup>ர மேலே ||

சிரஞ்ஜீவ கல்பாயு கே<sup>3</sup>லே கிதீ ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 22 ||

Gone are the greatest of ascetics,  
Gone are even those who could create other universes,  
Long-lived for aeons, gone are they, thus think and  
Only chant this simple prayer, Hare Rama .. 22..

ப<sup>3</sup>ஹூ<sup>1</sup> காமத<sup>4</sup>ந்த<sup>3</sup>யாம்மதே<sup>4</sup>ம் தா<sup>4</sup>ம்வ கே<sup>4</sup>ஸீ |  
கிதீ நாம்வஸுபா ஜகீ<sup>3</sup>ம் மீரவீஸீ ||

கஸாலா துலா உண்ட கோ<sup>4</sup>டே<sup>3</sup> நகா<sup>3</sup>ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 23 ||

Many and varied works you pursue,



How much you strut with your name and fame,  
What need have you for camels, horses, and drums ?  
Only chant this simple prayer, Hare Rama .. 23..

ம்ஹணே தே<sup>3</sup>ஸ மாஜே<sup>2</sup> பு<sup>4</sup>மீ கா<sup>3</sup>ம்வ வாடே<sup>3</sup> |  
ஸிபீ<sup>3</sup>காஸநீம் பை<sup>3</sup>ஸஸீ உஞ்ச லோடே<sup>3</sup>ம் ||

கஸா உஞ்ச தூம் மஞ்சகீம் லோளஸீ ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 24 ||

Say you, my country, my land, my town, my palaces,  
Seat yourself in a palanquin held aloft,  
Roll and roll on a high fancy bed, instead  
Only chant this simple prayer, Hare Rama .. 24..

த<sup>3</sup>ஸக்<sup>3</sup>ரீவ லங்காபுரீம் மஸ்த ஜாலா |  
அகஸ்மாத கே<sup>3</sup>லா புரீமாஜி கா<sup>4</sup>லா ||  
சிரஞ்ஜீவ தே<sup>3</sup> ராஜ்ய பீ<sup>3</sup>பீ<sup>4</sup>ஷ்ணு ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 25 ||

Inflated with pride was Ravana in Lanka,  
Sudden was his departure,  
Vibhishana (a devotee of Rama), was handed the kingdom, so  
Only chant this simple prayer, Hare Rama .. 25..

அதோ<sup>4</sup>முக<sup>2</sup> விஷ்டே<sup>2</sup>மதே<sup>4</sup>ம் மாயபோடும் |  
பசே பிண்ட<sup>3</sup> ஹா ஸோஸுநீ து:<sup>3</sup>க<sup>2</sup>கோட ||  
ஸ்மரேநா கஸீ லாஜ நாஹீம் துலா ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 26 ||

In the mother's womb, with lowered head in foul surroundings,  
Ripened this body after endless suffering,  
Remember you not this, and feel no shame, why ?  
Why not at least recite this simple chant of ' Hare Rama '.. 26..

அஸே போ<sup>4</sup>கு<sup>3</sup>நீ பஞ்சசத்வாரி மாஸீம் |  
புடே<sup>4</sup>ம் தை<sup>3</sup>வயோகே<sup>3</sup>ம் ஸக்<sup>2</sup>யா ஜந்மலாஸீ ||  
கஸா வீஸரே த்<sup>4</sup>யாந ஸோஹம் புடே<sup>4</sup>ம் ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 27 ||

Suffering thus for nine months,  
By chance you took birth,  
Forgetting the meditation of ' I AM THAT TRUTH ',  
Why not at least recite this simple chant of ' Hare Rama '.. 27..

களே வாயுசா ஸ்பர்ஸ ஹோதாஞ்சி ஜேம்வஹாம் |  
ரடே<sup>3</sup> பா<sup>3</sup>ள கோஹம் ம்ஹணே ஜீவ தேவஹாம் ||  
புடே<sup>4</sup>ம் கே<sup>2</sup>ள நாநாபீ கே<sup>2</sup>ளஸீ ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 28 ||

When the wind of breath enters the body,  
Cries the infant ' WHO AM I ' ?  
But forgets in the world of play ahead,  
Why not at least recite this simple chant of ' Hare Rama '.. 28..

தி<sup>3</sup>ஸந்தீ<sup>3</sup>ஸ மாதா பிதா ப<sup>3</sup>ந்து<sup>4</sup> ஜானே |  
பீ ரோக<sup>3</sup> நாநா கரீ தேத<sup>2</sup> டா<sup>2</sup>ணேம் ||  
ஜீம் தை<sup>3</sup>வயோகே<sup>3</sup>ம் புடே<sup>4</sup>ம் வாஞ்சலா ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 29 ||

Day by day, recognition dawns of mother, father, brother,  
But diseases galore make the body their home,  
And perchance survive, therefore  
Why not at least recite this simple chant of ' Hare Rama '.. 29..

கரீ லக்<sup>3</sup>ந முஞ்ஜீ பிதாமாய த்யாசேம் |  
கரீ ஸாஹணை மாருநீ ரூப ஸாசேம் ||

கரி போடத்<sup>4</sup>ந்தா<sup>3</sup> ப<sup>4</sup>லா சாங்க<sup>3</sup>லா ரே ।  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே ॥ 30 ॥

Father and mother have him undergo the vows of upanayana and marriage,  
Teach him, not even foregoing the cane !, in honesty,  
Earns a living, good and proper, but  
Why not at least recite this simple chant of ' Hare Rama '.. 30..

ப<sup>3</sup>ஹூ பாளிலேம் போஷிலேம் மாயபா<sup>3</sup>பீம் ।  
நிகே<sup>4</sup> பி<sup>4</sup>ந்ந நிந்து<sup>3</sup>நியாம் பாபருபீ ॥  
ஸ்த்ரியேசேமுளேம் சேவடம் து<sup>3</sup>ர்க<sup>3</sup>தீ ரே ।  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே ॥ 31 ॥

Nurtured and nourished by the parents,  
Yet he turns out to be hateful and vicious,  
Carnal lust drives him to disaster, if  
Only chant this simple prayer, Hare Rama .. 31..

ஸதாயு நவ்ஹே பூர்ண ஆயுஷ்ய காம்ஹீம் ।  
அஸேம் ஹீத ஆஹீத தேம் ஆத்<sup>3</sup>ய பாம்ஹீம் ॥  
அஸாஹீமத்<sup>4</sup>யேம் பா<sup>3</sup>ளதாருண்ய ஸாரேம் ।  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே ॥ 32 ॥

Living for a hundred years means not a fulfilled life,  
Examine first the true meaning of life,  
Without it, the whole childhood and youth slip by, so  
Only chant this simple prayer, Hare Rama .. 32..

கரீஸீல த<sup>4</sup>ர்மாஸ்ரமா அஸ்த ஜேவ்ஹாம் ।  
ப<sup>3</sup>ஹூ கா<sup>4</sup>தபாதீ க<sup>4</sup>ரீம் ஹோய தேவ்ஹாம் ॥  
ப<sup>4</sup>ரீம் போட போஷீம் குடும்பா<sup>3</sup> ப<sup>3</sup>ரா ரே ।  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே ॥ 33 ॥

When you will let righteousness fade like the sunset,  
Your home will become a den of destruction,  
Even if you can feed the whole family sumptuously, therefore  
Only chant this simple prayer, Hare Rama .. 33..

ரவீஊத<sup>3</sup>யோஅஸ்த தோம் போடத<sup>4</sup>ந்தா<sup>3</sup> |  
ஸ்தவீ ஆர்ஜவீ தோ கரீ யேரமிந்தா<sup>3</sup> ||  
களேநா புடே<sup>4</sup>ம் காய ஹோணூர தேம் ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 34 ||

From sunrise till sunset, you work to earn a living,  
Flattering, supplicating, and obliging others,  
You know not what is in store for you in the future, so  
Only chant this simple prayer, Hare Rama .. 34..

பு<sup>3</sup>ஹூ ௨<sup>4</sup>க<sup>3</sup> மாகே<sup>3</sup>ம் புடே<sup>4</sup>ம் மோஹராஞ்சே |  
மதே<sup>3</sup>ந்மத்த ஹோஊநியா தேத<sup>2</sup> நாசே ||  
அஸே க<sup>3</sup>ர்வ த்யாலாகி<sup>3</sup>ம் நர்காஸி தா<sup>2</sup>ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 35 ||

Heaps of wealth lie all around you,  
Intoxicated, you dance there,  
Know you not that hell awaits the arrogant,  
Only chant this simple prayer, Hare Rama .. 35..

அலங்காரமானீம் தநூ ஸஜ்ஜவீதோ |  
மநா த<sup>3</sup>ர்பணீம் பாஹூநி ரஞ்ஜவீதோ ||  
களேநா ஜளே ஸர்பணீம் ரூப தேம் ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 36 ||

You decorate your body with ornaments,  
Looking at yourself in the mirror, you take mental delight,  
Know you not that this body will burn on the funeral pyre, so

Only chant this simple prayer, Hare Rama .. 36..

ப<sup>3</sup>ஹூ<sup>1</sup>ம் த்<sup>3</sup>ரவ்ய கா<sup>3</sup>ண்ட<sup>2</sup>ம் புந்ஹா மேளவீஸீ |

கு<sup>3</sup>ரு விப்ர ப்<sup>3</sup>ந்து<sup>4</sup> கஸே சாளவீஸீ ||

து<sup>3</sup>ராஸா கஸாலா மஸாலா புடே<sup>4</sup>ம் ரே |

ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 37 ||

Despite with plentiful wealth, you long to earn more,

Even if it means insulting your teachers, brothers, and sages,

Why this inordinate desire leading you like a torch ?

Only chant this simple prayer, Hare Rama .. 37..

ஜா<sup>1</sup> கூ<sup>3</sup>ணதே<sup>3</sup>ஹோ ப<sup>1</sup> வ்ரு<sup>3</sup>த்<sup>3</sup>த<sup>4</sup>காளீம் |

கா<sup>1</sup>தீ ஸ்த்ரியா ஸூ<sup>1</sup>த நாதூ ட<sup>4</sup>வாளீ ||

த<sup>4</sup>நா ஊ<sup>1</sup>சகீ லாக<sup>3</sup>தாம் கூ<sup>3</sup>சகீ ரே |

ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 38 ||

Old age weakens the body,

And your wife, children and grand-children

surround you with affectionate chaos,

Bereft of wealth, you will be as good as excreta,

Only chant this simple prayer, Hare Rama .. 38..

ரவீ ஜே க<sup>4</sup>ட<sup>3</sup> ஹாணிதோ காள ஜேவ்ஹாம் |

ஸ்ரு<sup>1</sup>தி ஸப்<sup>3</sup>த<sup>3</sup>ஹே க<sup>3</sup>ர்ஜதீ தாஸ தேவ்ஹாம் ||

ம்ஹணே கூ<sup>3</sup>ண ஆயுஷ்ய கே<sup>3</sup>லேம் துஜே<sup>2</sup>ம் ரே |

ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 39 ||

When Time drives Death to your door,

You will hear this roar of the Vedas for hours,

This weakened life of yours is ending, know

Only chant this simple prayer, Hare Rama .. 39..

கஸீ ஜந்முநீ மாய த்வாம் வாஞ்ஜ<sup>2</sup> கேலீ |  
கஸீ லாஜ வம்ஸா குளா லாவியேலீ ||  
பு<sup>4</sup>மீபா<sup>4</sup>ர தோ<sup>4</sup>ண்டா<sup>3</sup> பஸு ஹா க<sup>2</sup>ரா ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 40 ||

How could you make your mother barren after you were born ?  
How could you tarnish your family and lineage ?  
A burden to the earth, as good as a stone, or a beast, by forgetting  
Only chant this simple prayer, Hare Rama .. 40..

கஸா கோணதா காள யேஈல கேவ்ஹாம் |  
தி<sup>3</sup>நாஸாரிகா<sup>2</sup> காள நேஈல தேவ்ஹாம் ||  
துஜே<sup>2</sup>ம் வித்த தாருண்ய லோபேல ஸாரேம் |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 41 ||

When and how death will strike you,  
When death will carry you away,  
Wealth and youth will fade away, no matter  
Only chant this simple prayer, Hare Rama .. 41..

துலா த<sup>3</sup>ண்டி<sup>3</sup>தீ கு<sup>2</sup>ண்டி<sup>3</sup>தி கும்ப<sup>4</sup>பாகீம் |  
துலா க<sup>2</sup>ண்டு<sup>3</sup>நீ அக்<sup>3</sup>நிகுண்டா<sup>3</sup>ந்த டாகீ ||  
துலா ஓடி<sup>4</sup>தீ ஸாண்ட<sup>3</sup>ஸேம் தோடி<sup>3</sup>தீ ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 42 ||

Punished and battered in hell,  
Landing in a pyre of fire,  
Dragging and dismembering may be your lot after death, yet  
Only chant this simple prayer, Hare Rama .. 42..

அஸா உஞ்ச போ<sup>4</sup>கூ<sup>3</sup>நியாம் கல்பகோடீ |  
புந்ஹா ஜநம் கே<sup>4</sup> லக்ஷசெளர்யாம்ஸரி கோடீ ||  
மஹாஸங்கடம் ஹிம்புடீ ஜீவ ஸாரே |

ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 43 ||

Enjoying the pleasures for aeons,  
You will return to this life millions of times,  
In times of great danger, all beings are sad, so  
Only chant this simple prayer, Hare Rama .. 43..

நகோ ஸோங்க<sup>3</sup> ச<sup>2</sup>ந்தே<sup>3</sup>ம் கரூம் டோ<sup>4</sup>ங்க<sup>3</sup> காம்ஹீம் |  
நகோ ஸிஷ்யஸாகா<sup>2</sup> மட<sup>2</sup>ம் ஸலக<sup>2</sup> நாஹீம் ||

மஹந்தீமுளேம் நாஸ ஹோதோ தபா ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 44 ||

Let not your passions drive you to pretense and hypocrisy,  
Happiness dwells not in throngs of disciples, or in monasteries,  
Destructive of askesis is this longing for the splendor of chieftaincy.  
Only chant this simple prayer, Hare Rama .. 44..

நகோ சாஉஉ வாஉகீ<sup>3</sup> யா ஜநாம்ஸீ |  
ஹா<sup>1</sup>சிந்தநீம் த்<sup>4</sup>யாஸ லாவீம் மநாஸீ ||  
அமோலீக ஹா காள ஜாதோ வ்ரு<sup>2</sup>தா<sup>2</sup> ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 45 ||

Indulge not in idle gossip,  
Steep your mind in the remembrance of Hari.  
Precious time is being wasted away, so  
Only chant this simple prayer, Hare Rama .. 45..

மஹாகோ<sup>4</sup>ர ஹா தோ<sup>2</sup>ர ஸம்ஸார மோடா<sup>2</sup> |  
களே ஸந்தஸங்கே<sup>3</sup>ம் ஸமுளீஞ்ச கோ<sup>2</sup>டா ||  
களே பு<sup>4</sup>க்தி முக்தீ விரக்தீச கா<sup>3</sup> ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 46 ||

Fiendish is this great cycle of existence,

Know its inherent falsity, if only you will associate with the saintly,  
You will realise then bondage of enjoyment, liberation, and renunciation.  
Only chant this simple prayer, Hare Rama .. 46..

த்யஜா து<sup>3</sup>ஷ்டஸங்கா<sup>3</sup> பஹா ரே ப<sup>4</sup>ல்யாம்ஸீ |  
கரா ஹீத யேஊம் நகா க<sup>3</sup>ப்<sup>4</sup>வாஸீம் ||

ஜஸேம் அந்திசேம் து<sup>3</sup>க<sup>2</sup> ஹோதேம் ஜிவா ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 47 ||

Evil company, abjure; meet the sagacious;  
Pursue your well-being, and avoid this vicious cycle of rebirths.  
The end of life also is full of sorrow.  
Only chant this simple prayer, Hare Rama .. 47..

ப<sup>3</sup>ஹூ போ<sup>4</sup>கி<sup>3</sup>தாம் பூ<sup>4</sup>தீ நர்க ஆஹே |  
அஸேம் ஜாணூநீ த்யா ஸுகா<sup>2</sup>மாஜி ராஹே ||  
ப்ரபஞ்சீம் உகா<sup>3</sup> மாரிஸீ காம் க<sup>3</sup>பா ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 48 ||

Excess in pleasures is sure to be followed by hell.  
Knowing this, seek the true happiness.  
Why spend time in this life speaking unworthy thoughts, instead  
Only chant this simple prayer, Hare Rama .. 48..

கலீம் ஸாத<sup>4</sup>நேம் யாவிணேம் ஸர்வ நிந்தீ<sup>3</sup>ம் |  
ஹரே ராம ஹா மந்த்ர ஜோ த்யாஸி வந்தீ<sup>3</sup>ம் ||  
ஹரே ராம ஹே மாளிகா ஸாத<sup>4</sup> கா ரே |  
ஹரே ராம ஹா மந்த்ர ஸோபா ஜபா ரே || 49 ||


Penance of all sorts can you give up in this age of Kali,  
If only you can surrender yourself with this chant,  
Acquire this rosary of chanting Hare Rama, so simple  
Keep chanting Hare Rama, I plead with you .. 49..




॥ ஸ்ரீஇதி ராமதா<sup>3</sup>ஸக்ரு<sup>4</sup>த ராமமந்த்ராசே ஸ்லோக ஸம்பூர்ண ॥

॥ ஸ்ரீஜய ஜய ரகு<sup>4</sup>வீர ஸமர்த<sup>2</sup> ॥

---

——  
*shrIrAma mantrAche shloka*

pdf was typeset on August 30, 2023

——  
Please send corrections to [sanskrit@cheerful.com](mailto:sanskrit@cheerful.com)

